



# **TAMBARAM CITY POLICE**

## **Important Sections and Comparison**

**Bharatiya Nyaya Sanhita (BNS) - 2023**

**VS**

**Indian Penal Code (IPC) - 1860**

**Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS) - 2023**

**VS**

**Criminal Procedure Code (CRPC) – 1973**

**Bharatiya Sakshya Adhinyam (BSA) – 2023**

**VS**

**Indian Evidence Act (IEA) – 1872**

## INDEX

Sl. No	Contents	Pg. No
<b>1.</b>	<b>Bharatiya Nyaya Sanhita (BNS) - 2023</b>	
1.1	பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள்	3
1.2	திருமணம் தொடர்பான குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள்	4
1.3	குழந்தைக்கு எதிரான குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள்	5
1.4	மனித உடல் மற்றும் உயிரை பாதிக்கும் குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள்	5
1.5	பொதுமக்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு, வசதி, பண்புநலம் மற்றும் ஒழுக்கம் இவற்றைப் பாதிக்கின்ற குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள்	7
1.6	பொது அமைதிக்கு விரோதமான குற்றங்கள் மற்றும் இதர குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள்	7
1.7	சொத்து சம்பந்தமான குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள்	9
1.8	ஆவணங்கள் மற்றும் சொத்து அடையாள குறிகள் சம்பந்தமான குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள்	10
1.9	பாரதிய நீதிச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள்	11
1.10	கட்டாய குறைந்தபட்ச தண்டனை அறிமுகப்படுத்தப்பட்ட 23 குற்றங்கள்	13
<b>2.</b>	<b>BHARATIYA NAHARIK SURAKSHA SANHITA (BNSS) – 2023</b>	
2.1	BNSS Section 35 to 79	15
2.2	BNSS Section 84 to 129	16
2.3	BNSS Section 130 to 216	17
2.4	BNSS Section 217 to 482	18
2.5	Specific Time Line in BNSS	19
<b>3.</b>	<b>BHARATIYA SAKSHYA ADHINIYAM (BSA) – 2023</b>	<b>29</b>

## 1. Bharatiya Nyaya Sanhita (BNS) - 2023

### 1.1 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள்

S. No	Crime Description	IPC	BNS	Punishment as in BNS
1.	Punishment for Rape கற்பழிப்பு குற்றத்திற்கு தண்டனை	376	64	** RI for 10 Years to Life & Fine
2.	Punishment for Rape on a woman under 16 years of age. பதினாறு வயது அதற்கு கீழ் உள்ள பெண் குழந்தையை கற்பழிப்பதற்கான தண்டனை	376 AB	65 (1)	** RI for 20 Years to Life & Fine
3.	Punishment for Rape on a woman under 12 years of age. பன்னிரண்டு வயது அதற்கு கீழ் உள்ள பெண் குழந்தையை கற்பழிப்பதற்கான தண்டனை	376 AB	65 (2)	RI for 20 Years to Life & Fine or Death
4.	Punishment for causing death or resulting in persistent vegetative state of victim. கற்பழிப்பின் மூலம் மரணத்தை ஏற்படுத்துவதற்கான தண்டனை	376 A	66	RI for 20 Years or Life (Until Death)
5.	Sexual intercourse by husband upon his wife during separation. தனியே பிரிந்து வாழும் கணவன் மனைவியின் மீது பாலியல் தாக்குதல்	376 B	67	2 to 7 Years & Fine
6.	Sexual intercourse by a person in authority. அதிகார நிலையில் உள்ள நபர் ஒருவர் பாலியல் உடலுறவு கொள்வது	376 C	68	RI for 5 to 10 Years & Fine
7.	Sexual intercourse by employing deceitful means, etc. திருமணம் செய்து கொள்வதாக வஞ்சக உறுதிமொழி அளித்து சூழ்ச்சியும் இன்னபிறவும் செய்து காமுறு புணர்ச்சி மேற்கொள்ளுதல்	-	69	** 10 Years & Fine
8.	Gang Rape. கும்பலால் பாலியல் வன்முறை	376 D	70	RI for 20 Years or Life (Until Death)
9.	Punishment for repeat Offenders in rape cases. திரும்பத் திரும்ப வன்புணர்ச்சி செய்யும் குற்றவாளிக்கான தண்டனை	376 E	71	Life (Until Death)
10.	Disclosure of identity of victim of certain offences, etc. சில குற்றங்களிலும் இன்ன பிறவற்றிலும் பாதிக்கப்பட்டவரை ஆள் அடையாளத்தை தெரியும்படி வெளிப்படுத்துதல்	228 A	72 (1)	** 2 Years & Fine
11.	Printing or Publishing any matter relating to court proceedings without permission. நீதிமன்ற நடைமுறைகள் சம்பந்தமான விடயம் எதனையும் நீதிமன்ற அனுமதியில்லாமல் அச்சிடுவது அல்லது வெளியிடுவது.	-	73	** 2 Years & Fine
12.	Assault or use of criminal force to woman with intent to outrage her modesty. பெண்ணின் மானத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தில் தாக்குதல் அல்லது வன்முறையைப் பயன்படுத்துதல்	354	74	1 to 5 Years & Fine
13.	Sexual harassment and punishment for sexual harassment. பாலியல் தெந்தரவும் பாலியல் தொந்தரவிற்கான தண்டனையும்	354 A	75	RI for 3 Years or Fine or Both
14.	Assault or use of criminal force to woman with intent to disrobe. பெண்ணின் உடையை அகற்றும் எண்ணத்தில் பெண்ணைத் தாக்குவது அல்லது குற்றமுறு வன்முறையைப் பயன்படுத்துவது	354 B	76	3 to 7 Years & Fine
15.	Voyeurism கலவி வேட்கை (அந்தரங்க செய்கைகளை பார்த்தல் / படம் எடுத்தல்)	354 C	77	1 to 3 Years & Fine. 3 to 7 Years & Fine for repeated offenders
16.	Stalking ஒளிந்து மறைந்து பின் தொடர்தல் (அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வலைதளம், மின்னஞ்சல், etc..)	354 D	78 (2)	3 Years & Fine 5 Years & Fine for repeated offenders
17.	Word, gesture or act intended to insult the modesty of woman. ஒரு பெண்ணின் மானத்திற்கு பங்கம் விளைவிக்க உட்கருத்துக் கொள்ளப்பட்ட சொல், செய்கை, etc..	509	79	3 Years & Fine

1.2 திருமணம் தொடர்பான குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள்

S. No	Crime Description	IPC	BNS	Punishment as in BNS
18.	Dowry Death வரதட்சணை மரணம்	304 B	80(2)	7 Years to Life
19.	Cohabitation caused by a man deceitful inducing a belief of lawful marriage சட்டப்பூர்வ திருமணம் செய்து வைக்கப்பட்டதாக நம்புமாறு வஞ்சனையாக தூண்டி உடலுறவு	493	81	10 Years & Fine
20.	Marrying again during lifetime of husband or wife. கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும்போதே மீண்டும் திருமணம் செய்து கொள்ளல்	494	82	7 Years & Fine
21.	Enticing or taking away or detaining with criminal intent married woman. குற்றமுறு எண்ணத்துடன் திருமணமான பெண்ணை பசப்பிக் கடத்தி செல்லுதல் அல்லது கொண்டு செல்லுதல் அல்லது வைத்திருத்தல்	498	84	2 Years or Fine or Both
22.	Husband or relative of husband of a woman subjecting her to cruelty. பெண்ணொருவரின் கணவர் அல்லது கணவரின் உறவினர் அவளை கொடுமைப் படுத்துதல்	498 A	85	3 Years & Fine
23.	Kidnapping, Abducting or inducing woman to compel her marriage, etc., எந்த ஒரு பெண்ணை திருமணம், வன்புணர்ச்சி முதலியவற்றிற்கு கட்டாயப் படுத்துவதற்காகத் கடத்திச் செல்லுதல் அல்லது தூண்டுதல்	366	87	10 Years & Fine
24.	Causing Miscarriage கரு கலைப்பு செய்தல்	312	88	3 to 7 Years & Fine or Both
25.	Causing miscarriage without woman's consent. பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் கரு கலைப்பு செய்தல்	313	89	10 Years & Fine
26.	Death caused by act done with intent to cause miscarriage. கருகலைப்புச் செய்யும் உட்கருத்துடன் செய்யப்பட்ட செய்கையால் விளைவிக்கப்பட்ட மரணம்	314	90	10 Years to Life & Fine
27.	Act done with intent to prevent child being born alive or to cause it to die after birth. குழந்தை உயிருடன் பிறப்பதைத் தடுக்கும் அல்லது பிறந்த பின் அதை இறக்கச் செய்யும் உட்கருத்துடன் செய்யப்படும் செயல்.	315	91	10 Years & Fine or Both
28.	Causing death of quick unborn child by act amounting to culpable homicide. மரணம் விளைவிக்கும் குற்றச் செயலினால் உயிர்பெற்று ஆனால் இன்றும் பிறக்காத ஒரு குழந்தையின் மரணத்தை விளைவித்தல்	316	92	10 Years & Fine or Both
29.	Exposure and abandonment of child under twelve years by parent or person having care of it. 12 வயதுக்குட்பட்ட குழந்தையை பெற்றோர் அல்லது பராமரிப்போர் கைவிட்டு விடுதல் அல்லது அபாயத்திற்கு உள்ளாக்குதல்	317	93	7 Years or Fine or both

### 1.3 குழந்தைக்கு எதிரான குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள்

S. No	Crime Description	IPC	BNS	Punishment as in BNS
30.	Concealment of birth by secret disposal of dead body இறந்த உடலை ரகசியமாக அப்புறப்படுத்துவதன் மூலம் பிறப்பை மறைத்தல்	318	94	2 Years or Fine or both
31.	Hiring, employing or engaging a child to commit an offence குற்றம் ஒன்றை செய்வதற்கு குழந்தையை கூலிக்கு அமர்த்துதல், பணியில் அமர்த்துதல் அல்லது ஈடுபடுத்துதல்	-	95	<b>** 3 to 10 Years</b>
32.	Procuration of child. வயதுவராத குழந்தையை உடலுறவுக்காகக் கொணர்தல்	366A	96	10 Years & Fine
33.	Kidnapping or abducting child less than 10 years of age with intent to steal from its person. பத்து வயதுக்குட்பட்ட குழந்தையிடமுள்ள பொருளைத் திருடும் உட்கருத்துடன் கடத்திச் செல்லுதல்	369	97	7 Years & Fine
34.	Selling child for purposes of prostitution, etc., விபச்சாரம் முதலியவற்றின் பொருட்டு குழந்தையை விற்பனை செய்தல்	372	98	10 Years & Fine
35.	Buying child for purposes of prostitution, etc. விபச்சார தொழிலுக்கு குழந்தையை வாங்குதல்	373	99	<b>** 7 Years to 14 years &amp; Fine</b>
36.	Punishment for Child kidnapping குழந்தையை கடத்துதலுக்கு தண்டனை.	363	137(2)	7 Years & Fine
37.	Kidnapping or Maiming a child for purposes of begging. பிச்சை எடுக்கும் நோக்கத்திற்காக குழந்தையை கடத்திச் செல்லுதல் அல்லது ஊனப்படுத்துதல்	363A	139(2)	<b>** RI for 10 Years to Life &amp; Fine</b>
38.	Kidnapping or abducting in order to murder or for ransom, etc., கொலை செய்வதற்காக அல்லது பணம் கேட்பதற்காக குழந்தையை பிடித்து செல்லுதல் அல்லது கடத்தி செல்லுதல்	364	140(1)	Life or RI for 10 years & Fine

### 1.4 மனித உடல் மற்றும் உயிரை பாதிக்கும் குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள்

S. No	Crime Description	IPC	BNS	Punishment as in BNS
39.	Punishment for Murder. கொலைக் குற்றத்திற்கான தண்டனை	302	103(1)	Death or Life & Fine
40.	Punishment for mob lynching (Murder) ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களார், ஐாதி, மத, இன, பிறப்பு, இடம், மொழி அடிப்படையில் பொது இடத்தில் செய்யப்படும் கொலை	-	103(2)	<b>** Death or Life &amp; Fine (Every One)</b>
41.	Punishment for culpable homicide not amounting to murder. கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்திற்கு தண்டனை	304	105	10 Years & Fine
42.	Causing death by negligence கவனமின்மையால் மரணம் விளைவித்தல்	304(A)	106(1)	<b>** 5 Years &amp; Fine</b>
43.	Abetment of suicide of child or person of unsound mind. குழந்தையின் அல்லது பைத்தியம் பிடித்தவரின் தற்கொலைக்கு உடந்தையாக இருத்தல்	305	107	Death or Life & Fine
44.	Abetment of suicide தற்கொலைக்கு உடந்தையாக இருத்தல்	306	108(1)	10 Years & Fine
45.	Attempt to murder. கொலை முயற்சி	307	109(1)	10 Years to Life & Fine
46.	Attempt by life-convict to murder, if hurt is caused ஆயள்சிறை தண்டனை பெற்ற நபர் மீண்டும் கொலை முயற்சி குற்றம் செய்து காயம் விளைவித்தல்	307	109(2)	Death or Life (until Death)
47.	Organized Crime கூட்டிணைவான குற்றம் (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்)	-	111	<b>** 3 to 10 Years &amp; Fine not less than Rs.10 Lakh Death or Life (if caused death)</b>
48.	Petty Organized Crime சிறு ஒழுங்கமைப்பு குற்றம்	-	112	<b>** 1 to 7 Years &amp; Fine</b>
49.	Terrorist Act (UAPA) தீவிரவாதிகள் செய்கை	-	113	<b>** 3 Years to Life &amp; Fine Death or Life &amp; Fine (if caused death)</b>

S. No	Crime Description	IPC	BNS	Punishment as in BNS
50.	Punishment for voluntarily causing hurt காயம் விளைவித்தலுக்கான தண்டனை	323	115(2)	1 Year or Fine Rs.10,000/- or Both
51.	Punishment for voluntarily causing grievous hurt தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்தல்	325	117 (2)	7 Years & Fine
52.	Voluntarily causing hurt by dangerous weapons. அபாயகரமான கருவிகள் மூலம் காயம் விளைவித்தல்	324	118(1)	3 Years or Fine or both
53.	Voluntarily causing grievous hurt by dangerous weapons அபாயகரமான கருவிகள் மூலம் தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்தல்	326	118(2)	1 year to 10 Years & Fine or life
54.	Voluntarily causing hurt or grievous hurt to extort property, or to constrain to an illegal act. சொத்தை அச்சுறுத்தி பறிப்பதற்கு அல்லது சட்டத்திற்கு முரணான செய்கையை செய்யும்படி கட்டாயப்படுத்துவதற்கு தன்னிச்சையாக காயம் விளைவித்தல்	327	119	10 Years and Fine
55.	Voluntarily causing hurt on provocation. ஆத்திரமூட்டப்பட்டதன் பேரில் தன்னிச்சையாக காயம் விளைவித்தல்	334	122(1)	** 1 Month or Fine Rs.5,000/- or Both
56.	Voluntarily causing grievous hurt on provocation. ஆத்திரமூட்டப்பட்டதன் பேரில் தன்னிச்சையாக காயம் விளைவித்தல்	335	122(2)	** 5 Years or Fine Rs.10,000/- or Both
57.	Voluntarily causing grievous hurt by use of acid, etc. திராவகம் போன்றவற்றை பயன்படுத்தி தன்னிச்சையாக கொடுங்காயத்தை ஏற்படுத்துவது	326 A	124(1)	** 10 Years to Life & Fine
58.	Voluntarily throws or attempts to throw acid on any person. தன்னிச்சையாக திராவகத்தை வீசுவது அல்லது வீச முயற்சிப்பது	326 B	124(2)	** 5 Years to 7 Years & Fine
59.	Causing hurt by means of poison, etc., with intent to commit an offence குற்றம் செய்யும் உட்கருத்துடன் நஞ்சு முதலிவற்றின் மூலம் காயம் விளைவித்தல்	328	123	10 Years & Fine
60.	Voluntarily causing hurt to deter public servant from his duty. பொது ஊழியரை அவரது கடமையிலிருந்து தடுத்து காயம் விளைவித்தல்	332	121 (1)	5 Years & Fine
61.	Voluntarily causing grievous hurt to deter public servant from his duty. பொது ஊழியரை அவரது கடமையிலிருந்து தடுத்து கொடுங்காயம் விளைவித்தல்	333	121 (2)	1 year to 10 Years & Fine
62.	Act endangering life or personal safety of others. உயிருக்கு அல்லது மற்றவர்களின் உடல் பாதுகாப்பிற்கு அபாயம் விளைவிக்கின்ற செய்கை	336	125	3 Months & Fine Rs.2,500/-
63.	Act endangering life or personal safety of others. உயிருக்கு அல்லது மற்றவர்களின் உடல் பாதுகாப்பிற்கு அபாயம் விளைவிக்கின்ற செய்கையால் சிறுகாயம் விளைவித்தல்	337	125 (a)	6 Months & Fine Rs.5,000/-
64.	Act endangering life or personal safety of others. உயிருக்கு அல்லது மற்றவர்களின் உடல் பாதுகாப்பிற்கு அபாயம் விளைவிக்கின்ற செய்கையால் கொடுங்காயம் விளைவித்தல்	338	125 (b)	3 Years & Fine Rs.10,000/-
65.	Punishment for wrongful restraint சட்டவிரோதமாக தடுத்து வைத்தலுக்கு தண்டனை	341	126 (2)	1 Month or Fine Rs.5,000/- or Both
66.	Punishment for wrongful confinement. சட்டவிரோதமாக அடைத்து வைத்தலுக்கு தண்டனை	342	127	1 Year to 3 Years or Fine Rs.5,000/- or Both
67.	Punishment for assault or criminal force otherwise than on grave provocation. கடுமையாக ஆத்திரமூட்டப்பட்டதின் பேரில் அல்லாமல் மற்றப்படி தாக்குதல் அல்லது குற்றமுறு வன்முறைக்கான தண்டனை.	352	131	3 Months or Fine Rs.1,000/- or Both
68.	Assault or criminal force to deter public servant from discharge of his duty. பொது ஊழியரை அவர் கடமை செய்வதிலிருந்து தடை செய்வதற்காக தாக்குதல் அல்லது வன்முறையை பயன்படுத்துதல்	353	132	2 Years or Fine or Both
69.	Assault or Criminal force with intent to dishonour person அவமானம் படுத்தும் எண்ணத்தில் தாக்குதல் அல்லது வன்முறையை பயன்படுத்துதல்	355	133	2 Years or Fine or Both
70.	Assault or criminal force in attempt to commit theft of property carried by a person. ஒருவர் கொண்டு செல்லும் பொருளை திருட முயலும்போது தாக்குதல் அல்லது வன்முறையைப் பயன்படுத்துதல்.	356	134	2 Years or Fine or Both

1.5 பொதுமக்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு, வசதி, பண்புநலம் மற்றும் ஒழுக்கம் இவற்றைப் பாதிக்கின்ற குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள்

S. No	Crime Description	IPC	BNS	Punishment as in BNS
71.	Rash driving or riding on a public way பொது பாதையில் முரட்டுதனமாக வாகனத்தை ஓட்டுதல் அல்லது சவாரி செய்தல்	279	281	6 months or fine Rs.1,000/- or both
72.	Negligent conduct with respect to poisonous substance நச்சுப்பொருள் சம்பந்தமாக அசட்டையான நடத்தை	284	286	6 months or fine Rs.5,000/- or both
73.	Negligent conduct with respect to fire or combustible matter தீ அல்லது தீப்பற்றக்கூடிய பொருள் பற்றி அசட்டையான நடத்தை	285	287	6 months or fine Rs.2,000/- or both
74.	Negligent conduct with respect to explosive substance வெடிபொருள் பற்றி அசட்டையான நடத்தை	286	288	6 months or fine Rs.5,000/- or both
75.	Negligent conduct with respect to machinery இயந்திரம் பற்றி அசட்டையான நடத்தை	287	289	6 months or fine Rs.5,000/- or both
76.	Negligent conduct with respect to animal. விவங்குகள் பற்றி அசட்டையான நடத்தை.	289	291	6 months or fine Rs.5,000/- or both
77.	Punishment for public nuisance in cases not otherwise provided for. மற்றபடி வகைமுறை செய்யப்பட்டிராத போது பொது தொல்லைக்கான தண்டனை	290	292	<b>** Fine Rs.1,000/-</b>
78.	Using of Obscene Acts, songs and etc., in Public places பொது இடத்தில் ஆபாச பாடல்கள், சொற்கள், etc.,	294(b)	296(b)	3 Months or Fine Rs.1,000/- or Both

1.6 பொது அமைதிக்கு விரோதமான குற்றங்கள் மற்றும் இதர குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள்

S. No	Crime Description	IPC	BNS	Punishment as in BNS
79.	Punishment for unlawful assembly சட்ட விரோத கும்பலுக்கான தண்டனை	143	189 (2)	6 Months or Fine or Both
80.	Joining unlawful assembly armed with deadly weapon அபாயகரமான ஆயுதத்தை தாங்கி சட்ட விரோதமான கும்பலில் சேருதல்	144	189 (4)	2 Years or Fine or Both
81.	Punishment for rioting கலகம் விளைவித்தலுக்கு தண்டனை	147	191 (2)	2 Years or Fine or Both
82.	Rioting, armed with deadly weapon அபாயகரமான ஆயுதம் தாங்கி கலகம் விளைவித்தல்	148	191(3)	5 Years or Fine or Both
83.	Joint liability for common object (unlawful assembly) பொதுவான நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில் செய்யப்பட்ட குற்றத்திற்கு சட்ட விரோத கும்பலின் உறுப்பினர் ஒவ்வொருவரும் குற்றவாளி ஆவார்.	149	190	Provided the same for the offence
84.	Promoting enmity between different groups on ground of religion, race, place of birth, residence, language, etc., and doing acts prejudicial to maintenance of harmony சமயம், இனம், பிறந்த இடம், குடியிருப்பு இடம், மொழி முதலானவை காரணமாக வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே பகைமையை வளர்த்தலும் ஒற்றுமை நிலுவதற்கு குந்தகமான செய்கைகளை செய்தலும், வழிபாட்டிடம் முதலியவற்றில் செய்யப்படும் குற்றம்	153A	196	3 Years or Fine or Both (Place of Worship 5 Years & Fine)

S. No	Crime Description	IPC	BNS	Punishment as in BNS
85.	Imputations, assertions prejudicial to national integration தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகமான பழிசாட்டுகள் முதலியன	153B	197	3 Years or Fine or Both (Place of Worship 5 Years & Fine)
86.	Punishment for affray. சச்சரவு செய்வதற்கான தண்டனை	160	194(2)	1 Month or Fine Rs.1,000/- or Both
87.	Disobedience to order duly promulgated by public servant பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட கட்டளைக்கு கீழ்ப்படியாமை	188	223	6 Months or fine or Both
88.	Attempt to commit suicide பொது ஊழியர் எவரும் சட்டப்படியான அதிகாரத்தை செலுத்த கட்டயப்படுத்துவதற்கு அல்லது தடுப்பதற்கு தற்கொலைக்கு முயற்சி செய்தல்	309	226	<b>** 1 Year or Fine or Both or Community Service</b>
89.	Acts done by several persons in furtherance of common intention பொதுவான உட்கருத்துடன் பல்வேறு நபர்களால் செய்யப்படும் செய்கைகள்	34	3(5)	Liable for that act in the same manner as if it were done by him alone.
90.	Punishment of abetment if the act abetted is committed in consequence and where no express provision is made for its punishment குற்ற உடந்தைக்கு தண்டனை	109	49	Same As Offence
91.	Abettor present when offence is committed குற்றம் செய்யப்படுகிறபோது உடன் இருக்கும் உடந்தை குற்றவாளி	114	54	Same As Offence
92.	Abetment of offence punishable with death or imprisonment for life. மரணம் அல்லது ஆயுள் சிறைதண்டனை விதித்து தண்டிக்கபடக்கூடிய குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல்.	115	55	14 Years & Fine
93.	Punishment for criminal conspiracy. சதிக்குற்றத்திற்கான தண்டனை	120B	61(2)	6 Months or Fine or Both
94.	Punishment for criminal intimidation. மிரட்டுதலுக்கான தண்டனை	506(i)	351(2)	2 Years or Fine or Both
95.	Punishment for criminal intimidation by threatening to cause death or grievous hurt, etc., மரணம் அல்லது கொடுங்காயத்தை விளைவிப்பதாக அச்சுறுத்தலுக்கான தண்டனை	506(ii)	351(3)	7 Years or Fine or Both
96.	Punishment for criminal intimidation by an anonymous Communication. மொட்டை கடிதங்கள் மூலம் மிரட்டல்	507	351(4)	2 Years
97.	Misconduct in public by a drunken person. பொது இடத்தில் குடிபோதையில் உள்ளவர் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளுதல்	510	355	24 hours or Fine Rs.1,000/- or Both or Community Service
98.	Punishment for Defamation. (non- cognizance) அவதூறுக்கான தண்டனை	500	356(2)	2 Years or Fine or Community Service
99.	Punishment for attempting to commit offences punishable with imprisonment for life or other imprisonment. குற்ற முயற்சி	511	62	½ of the longest term of imprisonment or Fine or both



1.7 சொத்து சம்பந்தமான குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள்

S. No	Crime Description	IPC	BNS	Punishment as in BNS
100.	Punishment for theft. திருட்டுக்குத் தண்டனை	379	303(2)	3 Years or Fine or Both
101.	Snatching நபரிடம் இருந்து பறித்தல்	-	304(2)	<b>**3 Years &amp; Fine</b>
102.	Theft in dwelling house, etc. குடியிருக்கின்ற வீடு வாகனம், வழிபாட்டிடம் முதலியவற்றில் திருட்டு	380	305	7 Years & Fine
103.	Servant theft பணியாளர் திருட்டு	381	306	7 Years & Fine
104.	Extortion அச்சுறுத்தி பறித்தல்	384	308(2)	<b>**7 Years &amp; Fine</b>
105.	Putting person in fear of death or of grievous hurt, in order to commit extortion அச்சுறுத்தி பொருள் பறிப்பதற்காக மரணம் அல்லது கொடுங்காயத்தை விளைவிப்பதாக அச்சத்தை ஏற்படுத்துதல்	387	308(5)	<b>** 10 Years &amp; Fine</b>
106.	Punishment for Robbery / <b>If the robbery be committed on the highway between sunset and sunrise</b> கொள்ளைக்கு தண்டனை / நெடுஞ்சாலையில் சூரியனின் மறைவிற்கும் சூரியோதயத்திற்கும் இடையில் செய்யப்படும் கொள்ளை	392	309(4)	RI for 10 Years & Fine / <b>** (Highway Robbery 14 years &amp; Fine)</b>
107.	Punishment for Attempt to Robbery. கொள்ளையடிக்க முயற்சி	393	309(5)	7 Years & Fine
108.	Voluntarily Causing hurt in committing robbery. கொள்ளையடிக்கும் போது அல்லது கொள்ளையடிக்க முயற்சிக்கும் போது காயம் விளைவித்தல்	394	309(6)	RI for 10 Years to Life & Fine
109.	Punishment for Dacoity கூட்டுக்கொள்ளைக்கு தண்டனை	395	310(2)	RI for 10 Years to Life & Fine
110.	Punishment for Dacoity with murder. கூட்டுக்கொள்ளையுடன் கொலை	396	310(3)	Death or Life or RI for 10 Years & Fine (Every One)
111.	Robbery or Dacoity with attempt to cause death or grievous hurt. மரணம் அல்லது கொடுங்காயம் விளைவிப்பதற்கான முயற்சியுடன் கொள்ளை அல்லது கூட்டுக்கொள்ளை	397	311	7 Years
112.	Attempt to commit Robbery or Dacoity with dangerous weapon. அபாயகரமான ஆயுதத்துடன் கொள்ளை அல்லது கூட்டுக்கொள்ளை அடிக்க முயற்சி	398	312	7 Years
113.	Making preparation to commit Dacoity. கூட்டுக்கொள்ளை அடிக்க முன்னேற்பாடு செய்தல்	399	310(4)	RI for 10 Years & Fine
114.	Punishment for criminal breach of trust குற்றமுறு நம்பிக்கை மோசடி குற்றம்	406	316(2)	<b>**5 Years or Fine or Both</b>
115.	Punishment for criminal breach of trust by Clerk or Servant எழுத்தர் அல்லது பணியாளரால் செய்யப்படும் குற்றமுறு நம்பிக்கை மோசடி குற்றம்	408	316(4)	7 Years & Fine
116.	Punishment for criminal breach of trust by public servant or by banker or merchant or agent பொது ஊழியர் அல்லது வங்கியாளர் அல்லது வணிகர் அல்லது முகவர் மூலம் செய்யப்படும் குற்றமுறு நம்பிக்கை மோசடி குற்றம்	409	316(5)	Life or 10 Years & Fine
117.	Dishonestly receiving stolen property நேர்மையற்ற முறையில் திருட்டு சொத்தை பெறுதல்	411	317(2)	3 Years & Fine
118.	Punishment for Cheating ஏமாற்றுதல்	417	318(2)	<b>**3 Years or Fine or Both</b>
119.	Punishment for Cheating and dishonestly inducing delivery of property. ஏமாற்றுதல் அல்லது பொருளை கொடுப்பதற்கு நேர்மையற்ற முறையில் இணங்கச் செய்தல்	420	318(4)	7 Years & Fine
120.	Punishment for Cheating by personation. ஆள்மாறாட்டத்தால் ஏமாற்றுதல்	419	319(2)	<b>**5 Years or Fine or Both</b>

S. No	Crime Description	IPC	BNS	Punishment as in BNS
121.	Punishment for mischief சொத்தழிப்பதற்கான தண்டனை	426	324(2)	<b>**6 Months or Fine or Both</b>
122.	Punishment for mischief causing damage to the amount of Rupees Twenty thousand to one lakh இருபதாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு கீழ் சொத்தழிப்பதற்கான தண்டனை	427	324(4)	2 Years or Fine or Both
123.	Punishment for mischief causing damage to the amount of above one lakh ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கும் மேல் சொத்தழிப்பதற்கான தண்டனை	427	324(5)	5 Years or Fine or Both
124.	Punishment for mischief by killing or maiming animal of the value of Fifty rupees and above எந்த மதிப்பேனுமுடைய கால்நடை அல்லது ஜம்பது ரூபாய் மதிப்புள்ள எந்த விலங்கையாவது கொன்று அல்லது ஊனமாக்கி சொத்தழிப்பதற்கான தண்டனை	428 & 429	325	5 Years or Fine or Both
125.	Mischief by fire or explosive substance with intent to cause damage (in case of agricultural produce) தீ அல்லது வெடி பொருளால் வேளாண்மை மகசூல்கள் உட்பட சொத்தழிப்பதற்கான தண்டனை	435	326(f)	7 Years & Fine
126.	Mischief by fire or explosive substance with intent destroy house, etc., தீ அல்லது வெடி பொருளால் குடியிருக்கும் வீடு, வழிபாட்டிடம் முதலான சொத்தழிப்பதற்கான தண்டனை	436	326(g)	10 Years & Fine
127.	Punishment for Criminal trespass. குற்றமுறு அத்துமீறல்	447	329(3)	3 months or Fine Rs.5,000/- or Both
128.	Punishment for house trespass. வீட்டிற்குள் அத்துமீறி நுழைதலுக்கான தண்டனை	448	329(4)	1 Year or Fine Rs.5,000/- or Both
129.	House-trespass after preparation for hurt, assault or wrongful restraint காயம் தாக்குதல், சட்டவிரோதமாக தடுத்து வைத்தலுக்கான முன்னேற்பாட்டை செய்தபிறகு வீட்டினுள் அத்துமீறி நுழைதல்	452	333	7 Years & Fine
130.	Lurking house-trespass or house-breaking, in order to commit offence / if the offence be theft சிறைதண்டனைக்குரிய குற்றம் எதையேனும் செய்ய பதுங்கி வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல் / திருடும் உட்கருத்துடன் அத்துமீறி நுழைதல்	454	331(3)	3 Years & fine / 10 Years & fine (if the offence be theft)
131.	Lurking house-trespass or house-breaking after sunset and before sunrise, in order to commit offence / if the offence be theft இரவில் சிறைதண்டனைக்குரிய குற்றம் எதையேனும் செய்ய பதுங்கி வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல் / திருடும் உட்கருத்துடன் அத்துமீறி நுழைதல்	457	331(4)	5 Years & fine / 14 Years & fine (if the offence be theft)

**1.8. ஆவணங்கள் மற்றும் சொத்து அடையாள குறிகள் சம்பந்தமான குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள்**

S. No	Crime Description	IPC	BNS	Punishment as in BNS
132.	Punishment for forgery document preparation பொய்யான ஆவணம் தயாரித்தலுக்கு தண்டனை	465	336(2)	2 Years or Fine or Both
133.	Forgery for purpose of cheating of document or electronic record ஏமாற்றும் பொருட்டு பொய்யான ஆவணம் தயாரித்தலுக்கு தண்டனை	468	336(3)	7 Years & Fine
134.	Using as genuine a forged document போலியாக தயார் செய்ததை உண்மையாக பயன்படுத்துதல்	471	336(4)	3 Years & Fine
135.	Forgery of valuable security, will, etc. மதிப்புமிக்க ஆவணம், உயில் முதலியவற்றை போலியாக தயாரித்தல்	467	338	Life or 10 Years & Fine

**1.9 NEW SECTIONS ADDED TO THE BNS**

**பாரதிய நீதிச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள்**

S. No	CRIME DESCRIPTION	SECTION IN BNS	PUNISHMENT AS IN BNS
1.	Abetment outside India for offence in India இந்தியாவில் குற்றம் செய்வதற்கு இந்தியாவிற்கு வெளியில் உடந்தையாகயிருத்தல்	48	** Same as for offence committed
2.	Sexual intercourse by employing deceitful means, etc., சூழ்ச்சியும் இன்னபிறவும் செய்து காமுறு புணர்ச்சி மேற்கொள்ளுதல்	69	** 10 Years & Fine
3.	Hiring, employing or engaging a child to commit an offence குற்றம் ஒன்றை செய்வதற்கு குழந்தையை கூலிக்கு அமர்த்துதல், பணியில் அமர்த்துதல் அல்லது ஈடுபடுத்துதல்	95	** 3 Years to 10 Years
4.	Punishment for mob lynching (Murder) ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் பொது இடத்தில் செய்யப்படும் கொலை	103 (2)	** Death or Life & Fine
5.	Organized Crime கூட்டிணைவான குற்றம் (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்)	111	** 3 to 10 Years & Fine not less than Rs.1 Lakh Death or Life (if caused death)
6.	Petty Organized Crime சிறு ஒழுங்கமைப்பு குற்றம்	112	** 1 to 7 Years & Fine
7.	Terrorist Act (UAPA) [If any case registered under terrorist act must obtain prior permission not below the rank of Superintendent of Police] தீவிரவாதிகள் செய்கை (இந்த பிரிவின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்ய காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு குறையாத காவல் அதிகாரியால் முன் அனுமதி பெறப்படவேண்டும்)	113	** 3 Years to Life & Fine Death or Life & Fine (if caused death)
8.	Voluntarily causing grievous hurt resulting in permanent vegetative state ஒருவருக்கு ஏதேனும் கொடுங்காயத்தை ஏற்படுத்தி அந்த நபருக்கு நிரந்தர இயலாமையை ஏற்படுத்துதல்	117 (3)	** RI for 10 Years or Life (until death)
9.	Voluntarily causing grievous hurt by five or more people ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து ஒருவருக்கு ஏதேனும் கொடுங்காயத்தை ஏற்படுத்துதல்	117 (4)	** 7 Years & Fine

S. No	CRIME DESCRIPTION	SECTION IN BNS	PUNISHMENT AS IN BNS
10.	Act endangering sovereignty unity and integrity of India இந்திய இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பேராபத்தை ஏற்படுத்தும் செய்கை	152	** Life or 7 Years & Fine
11.	Publishing false or misleading information jeopardising the sovereignty, unity and integrity or security of India இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு சம்மந்தமாக பொய்யான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்	197 (1) (d)	** 3 Years or Fine or Both
12.	Attempt to commit suicide to compel or restraint exercise of lawful power (non-cognizable) சட்டப்படியான அதிகாரத்தை செலுத்த கட்டாயப்படுத்துவதற்கு அல்லது தடுப்பதற்கு தற்கொலைக்கு முயற்சி செய்தல்	226	** 1 Year or Fine or Both or Community Service
13.	Snatching நபரிடம் இருந்து பறித்தல்	304	** 3 Years & Fine
14.	Theft of any means of transport used for the transport of goods or passengers சரக்குகள் அல்லது பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தும் வாகனம் எதிலும் திருடுதல்	305 (b)	** 7 Years & Fine
15.	Theft of any article or goods from any means of transport used for the transport of goods or passengers சரக்குகள் அல்லது பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தும் ஏதிலிருந்தும் பொருட்கள் அல்லது சரக்குகள் எதனையும் திருடுதல்	305 (c)	** 7 Years & Fine
16.	Theft of idol or icon in any place of worship வழிபாட்டிடம் எதிலும் சிலை அல்லது தெய்வ உருவத்தை திருடுதல்	305 (d)	** 7 Years & Fine
17.	Theft of any property of the Government or of a local authority அரசாங்க அல்லது உள்ளாட்சி அமைப்பு சொத்து எதனையும் திருடுதல்	305 (e)	** 7 Years & Fine
18.	Possession of counterfeit seal, plate or other instrument knowing the same to be counterfeit கள்ளத்தனமானது என்று தெரிந்தும் முத்திரை, தகடு அல்லது மற்ற ஆவணத்தை தன் வசத்தில் வைத்திருப்பவர் எனும்	341 (3)	** 3 Years & Fine
19.	Fraudulent or dishonest using as genuine any seal, plate or other instrument knowing or having reason to believe the same to be counterfeit கள்ளத்தனமானது என்று தெரிந்தும் அல்லது நம்ப காரணமிருந்தும், முத்திரை, தகடு அல்லது மற்ற ஆவண எதனையும் மோசடியாக அல்லது நேர்மையற்ற வகையில் பயன்படுத்துகிற எனும்	341 (4)	** Life or 7 Years & Fine

## 1.10 Mandatory Minimum Punishment Introduced in 23 Offences

கட்டாய குறைந்தபட்ச தண்டனை அறிமுகப்படுத்தப்பட்ட 23 குற்றங்கள்

S. No	Crime description	BNS - 2023		IPC - 1860	
		Section	Punishment	Section	Punishment
1.	Buying child for purposes of prostitution etc.,	<b>Sec.99</b>	Not less than 7 years which may extend to 14 years and fine	Sec.373	up to 10 years and fine
2.	Punishment for culpable homicide not amounting to murder	<b>Sec.105</b>	Not less than 5 years which may extend to 10 years and fine (if death is caused 10 years )	Sec.304	Life or 10 years and fine (if death is caused) 10 years or fine or both (without any intention to cause death)
3.	Organized crime (New Section)	<b>Sec.111 (2)(b)</b>	Not less than 5 years which may extend to life and fine of Rs.5 lakhs.	-	-
4.	Abetting, attempting etc. of an organized crime (New Section)	<b>Sec.111(3)</b>	Not less than 5 years which may extend to life and fine of Rs.5 lakhs	-	-
5.	Being a member of Organized crime (New Section)	<b>Sec.111(4)</b>	Not less than 5 years which may extend to life and fine of Rs.5 lakhs	-	-
6.	Harboring a member of organized crime (New Section)	<b>Sec.111(5)</b>	Not less than 3 years which may extend to life and fine Rs.5 lakhs	-	-
7.	Possessing property derived from organized crime (New Section)	<b>Sec.111(6)</b>	Not less than 3 years which may extend to life and fine Rs.2 lakhs	-	-
8.	Possession of property on behalf of member of organized crime (New Section)	<b>Sec.111(7)</b>	Not less than 3 years which may extend to 10 years and fine Rs.1 lakh.	-	-
9.	Petty organized crime (New Section)	<b>Sec.112(2)</b>	Not less than 1 year which may extend to 7 years and fine	-	-
10.	Terrorist Act (New Section)	<b>Sec.113(2)(b)</b>	Not less than 5 years which may extend to life and fine	-	-
11.	Abetting, attempting etc., of Terrorist Act	<b>Sec.113(3)</b>	Not less than 5 years which may extend to life and fine	-	-

S. No	Crime description	BNS - 2023		IPC - 1860	
		Section	Punishment	Section	Punishment
12.	Organizing a camp for Terrorist Act (New Section)	<b>Sec.113(4)</b>	Not less than 5 years which may extend to life and fine	-	
13.	Harboring any person who has committed any Terrorist Act (New Section)	<b>Sec.113(6)</b>	Not less than 3 years which may extend to life and fine	-	-
14.	Voluntarily causing grievous hurt resulting in permanent vegetative state	<b>Sec.117(3)</b>	Not less than 10 years which may extend to life (remainder of that person's natural life)	Sec.323	1 year or with fine to Rs.1000/- or both
15.	Voluntarily causing hurt or grievous hurt by dangerous weapons or means	<b>Sec.118(2)</b>	Life or not less than 1 year which may extend to 10 years and fine	Sec.324 Sec.326	3 years or fine or both  Life or 10 years and fine
16.	Voluntarily causing hurt or grievous hurt to deter public servant from his duty.	<b>Sec.121(2)</b>	Not less than 1 year which may extend to 10 years and fine	Sec.332 Sec.333	3 years or fine or both  10 years and fine
17.	Kidnapping or Maiming a child for purposes of begging	<b>Sec.139(1)</b>	Not less than 10 years which may extend to life and fine	Sec.363 A	10 years and fine
18.	Kidnapping or maiming a child for purposes of begging	<b>Sec.139(2)</b>	Not less than 20 years which may extend to life (remainder of that person's natural life) and fine	Sec.363 A	Life and fine
19.	Personating Public Servant	<b>Sec.204</b>	Not less than 6 months which may extend to 3 years and fine	Sec.170	2 years or fine or both.
20.	Theft	<b>Sec.303(2)</b>	Upto 3 years or fine or both and RI for not less than 1 year which may extend to 5 years and fine (for second time)	Sec.378 Sec.379	(Theft) Punishment for theft 3 years or fine or both
21.	Dacoity	<b>Sec.310(3)</b>	Death or life or RI for not less than 10 years and fine	Sec.391 Sec.395	(Dacoity) 10 years and fine
22.	Dishonest Misappropriation of Property	<b>Sec.314</b>	Not less than 6 months which may extend to 2 years and fine	Sec.403	2 years or fine or both.
23.	Dishonest or Fraudulent Removal or Concealment of Property to prevent distribution among creditors	<b>Sec.320</b>	Not less than 6 months which may extend to 2 years or fine or both	Sec.421	2 years or fine or both.

**2. NEW SECTIONS IN BHARATIYA NAHARIK SURAKSHA SANHITA (BNSS) – 2023 FOR THE  
CORRESPONDING SECTIONS OF CRIMINAL PROCEDURE CODE (CRPC) – 1973**

**பழைய குற்ற விசாரணை முறைச்சட்டம் - 1973 ன் முக்கிய சட்டப் பிரிவுகளுக்கான புதிய பாரதிய  
குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் - 2023**

S. No	Crime Description	Cr.P.C	BNSS
1.	When Police may arrest without warrant காவல் துறையினர் எப்போது பிடிக்கட்டளையின்றி கைது செய்யலாம்.	41	35
2.	Procedure of arrest and duties of officer making arrest காவல் துறையினர் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய கைது நடைமுறைகள் மற்றும் கடமைகள்.	41(b)	36
3.	District Control Room / Designated Police Officer (Not below rank of Asst. Sub Inspector of Police - SSI) மாவட்ட கட்டுப்பாட்டு அறை / பதவிப்பெயர் குறிப்பிடப்பட்ட காவல் துறை அதிகாரி (உதவி சார்பு ஆய்வாளர்)	41(c)	37
4.	Right of arrested person to meet an advocate of his choice during interrogation. கைது செய்யப்பட்ட நபர் புலன் விசாரணையின் போது தனது விருப்பப்படி வழக்கறிஞர் ஒருவரை சந்திப்பதற்கான உரிமை	41(d)	38
5.	Arrest on refusal to give name and residence. பெயரையும், இருப்பிடத்தை தெரிவிக்க மறுத்தால் கைது செய்யலாம்.	42	39
6.	Any private person may arrest or cause to be arrested தனிப்பட்டவரால் கைது செய்தலும் அதன் மீதான நடைமுறைகளும்.	43	40
7.	Arrest by Magistrate நீதிமன்ற நடுவரால் கைது	44	41
8.	Search of Arrested Person கைது செய்யப்படுபவரை சோதனையிடுதல்	51	49
9.	Power to seize the offensive weapons. தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை கைப்பற்றுவதற்கான அதிகாரம்	52	50
10.	Examination of accused by medical practitioner at the request of police officer. கைது செய்யப்பட்டவரை காவல் துறையினரின் வேண்டுகோளின்படி மருத்துவ பரிசோதனை செய்தல்.	53	51
11.	Examination of person accused of rape by medical practitioner. பதிவு பெற்ற மருத்துவரால் கற்பழிப்பு குற்றவாளியை பரிசோதனை செய்தல்.	53A	52
12.	Examination of arrested person by medical officer. கைது செய்யப்பட்ட நபர் மருத்துவ அதிகாரியால் பரிசோதிக்கப்படுதல்	54	53
13.	Identification of person arrested கைது செய்யப்பட்ட நபரை அடையாளம் காணல்.	54A	54
14.	Procedure when Police officer deposes subordinate to arrest without warrant. காவல் அலுவலர் பிடிக்கட்டளையின்றி கைது செய்ய தமக்கு கீழ் நிலையில் உள்ளவரை அனுப்பிவைக்கும் போது பின்பற்றவேண்டிய நடைமுறை.	55	55
15.	Health and Safety of arrested person கைது செய்யப்பட்ட நபரின் உடல் ஆரோக்கியமும் பாதுகாப்பும்.	55A	56
16.	Person arrested to be taken before the Magistrate or Officer in charge of Police station. கைது செய்யப்பட்ட ஒருவரை நடுவர் முன்போ, காவல் நிலைய பொறுப்பு அலுவலர் முன்போ கொண்டு செல்லுதல்.	56	57
17.	Person arrested not to be detained more than 24 hours. கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைத்திருத்தல் கூடாது.	57	58
18.	Arrest to be made strictly according to the code. கைது செய்வதை குற்ற விசாரணை முறை சட்ட நடைமுறைப்படி செய்தல் வேண்டும்.	60A	62
19.	Person arrested to be brought before Court Without delay. கைது செய்யப்பட்டவர் காலதாமதமின்றி நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லப்படுதல் வேண்டும்.	76	78
20.	Where Warrant may be executed. எவ்விடத்தில் பிடிக்கட்டளையை நிறைவேற்ற வேண்டும்.	77	79

S. No	Crime Description	Cr.P.C	BNSS
21.	Proclamation for person absconding தலைமறைவாகிய நபரை பற்றிய பகிரங்க அறிவிப்பு	82	84
22.	Attachment of Property of person absconding தலைமறைவாகிய நபரின் சொத்தினை பற்றுகை செய்தல்	83	85
23.	Identification and attachment of property of proclaimed person. பிரகடனப்படுத்தப்பட்ட நபரின் சொத்தை அடையாளம் கண்டு அதனை பரிமுதல் (ஜப்தி) செய்வது.	-	86
24.	Claims and Objection to attachment. சொத்துக்கு உரிமை கொண்டாடுதலும் பற்றுகைக்கு ஆட்சேபனை தெரிவித்தலும்.	84	87
25.	Release, Sale and Restoration of attached property. பற்றுகை (ஜப்தி) செய்யப்பட்ட சொத்தினை விடுவித்தல், விற்பனை செய்தல் மற்றும் திரும்ப ஒப்படைத்தல்.	85	88
26.	Appeal for order rejecting application for restoration of attached property. பற்றுகை (ஜப்தி) செய்யப்பட்ட சொத்தினை திரும்ப ஒப்படைப்பதற்கான விண்ணப்பத்தை தள்ளுபடி செய்கின்ற கட்டளையிலிருந்து மேல்முறையீடு.	86	89
27.	Summons to produce documents or other things. ஆவணத்தையோ, வேறுபொருளையோ தாக்கல் செய்வதற்கான அழைப்பாணை.	91	94
28.	When Search warrant may be issued. சோதனையிடுவதற்கான கட்டளையை எப்போது பிறப்பிக்கப்படலாம் என்பது.	93	96
29.	Application to High Court to set aside declaration of forfeiture. பறிமுதல் விளம்புகையை நீக்கிவிடுவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.	96	99
30.	Search for persons wrongfully confined. சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்ட நபர்களுக்காக சோதனையிடுதல்.	97	100
31.	Power to compel restoration of abducted females. கடத்தப்பட்ட பெண்களை திரும்ப ஒப்படைப்பதற்கு கட்டாயப்படுத்துவதற்கான அதிகாரம்	98	101
32.	Direction, etc., of search warrant. சோதனை கட்டளைகளை அனுப்புதல் முதலியவை.	99	102
33.	Person in charge of closed place to allow search. மூடப்பட்டுள்ள இடத்தின் பொறுப்பினைக் கொண்டுள்ள நபர்கள் சோதனைக்கு அனுமதித்தல்	100	103
34.	Disposal of things found in search beyond jurisdiction. அதிகார வரம்புக்கு அப்பால் இடப்பட்ட சோதனையில் காணப்பட்ட பொருளை என்ன செய்ய வேண்டும் என்பது.	101	104
35.	Power of Police officer to seize certain property. சில பொருட்களை கைப்பற்ற காவல் அலுவலர்களுக்கு உள்ள அதிகாரம்.	102	106
36.	Attachment, forfeiture or restoration of Property சொத்து பற்றிய பறிமுதல் அல்லது மீட்டடைவிப்பு அதிகாரம்	-	107
37.	Security for keeping the peace on conviction. தண்டனை தீர்ப்பு காலத்தில் அமைதி காப்பதற்கு ஜாமீன் வாங்குதல் பற்றியது.	106	125
38.	Security for keeping peace in other cases. மற்ற சந்தர்ப்பங்களில் அமைதி காப்பதற்கு ஜாமீன் வாங்குவது பற்றியது.	107	126
39.	Security for good behaviour from persons disseminating seditious matters. ஆட்சிக்கு துரோகமாக கிளர்ச்சி செய்யும் விசயங்களை பரப்புவர்களிடமிருந்து நன்னடத்தைக்கான ஜாமீன் வாங்குவது.	108	127
40.	Security for good behaviour from suspected persons. சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து நன்னடத்தைக்கான ஜாமீன் வாங்குவது	109	128
41.	Security for good behaviour from habitual offenders. வழக்கமான குற்றவாளிகளிடமிருந்து நன்னடத்தை பிணையம் வாங்குவது.	110	129



S. No	Crime Description	Cr.P.C	BNSS
42.	Order to be made... (BNSS 126 to 129) the amount of the bond to be executed, the term for which it is to be in force and the number of sureties, after considering the sufficiency and fitness of sureties. உத்தரவு பிறப்பிக்கப்படுதல்... (BNSS 126 to 129) எழுதிதரப்படவேண்டிய பத்திரத்தின் தொகை கால அளவு ஜாமீன்தாரர்களின் எண்ணிக்கை மற்றும் ஜாமீன்தாரர்களின் போதுமான அளவு மற்றும் தகுதி.	111	130
43.	Power to issue order in urgent cases of nuisance or apprehended தொல்லை அல்லது எதிர்பார்க்கப்படுகின்ற அபாயம் ஆகிய அவசர நிலைகளில் உத்தரவு பிறப்பிப்பதற்கான அதிகாரம்.	144	163
44.	Procedure where dispute concerning land or water is likely to cause breach of peace. நிலம் அல்லது நீர் சம்மந்தப்பட்ட தகராறுகள் அமைதிசூழலை உண்டாக்கக்கூடியதாக இருக்கும் போது நடைமுறை.	145	164
45.	Information in cognizable cases கைது செய்வதற்குரிய வழக்குகள் பற்றிய தகவல் கொடுத்தல்	154	173
46.	Information as to non-cognizable cases and investigation of such cases. கைது செய்வதற்குரியதல்லாத வழக்குகள் பற்றிய தகவல் கொடுத்தலும் மற்றும் புலனாய்வு செய்தலும்.	155	174
47.	Police officers power to investigate cognizable cases. கைது செய்வதற்குரிய வழக்குகளை புலனாய்வு செய்வதற்கு காவல் அதிகாரிக் குள்ள அதிகாரம்.	156	175
48.	Procedure for investigation புலனாய்வு செய்வதற்கான நடைமுறை.	157	176
49.	Power to hold investigation or Preliminary inquiry புலனாய்வு அல்லது முதல் நிலை விசாரணை செய்வதற்கான அதிகாரம்	159	178
50.	Police officers power to require attendance of witness. சாட்சிகள் முன்னிலையாவதை கோருவதற்கு காவல் அலுவலருக்குள்ள அதிகாரம்.	160	179
51.	Examination of witnesses by Police சாட்சிகளை காவல் துறையினர் விசாரித்தல்.	161	180
52.	Recording of confessions and statements. ஓப்புதல் வாக்குமூலங்களையும் மற்றும் வேறு வாக்குமூலங்களையும் பதிவு செய்தல்.	164	183
53.	Medical examination of the victim of rape. கற்பழிக்கப்பட்டவரை மருத்துவ பரிசோதனை செய்தல்.	164A	184
54.	Procedure when investigation cannot be completed in 24 hours. புலனாய்வு 24 மணி நேரத்திற்குள் முடிக்க முடியாத போது நடைமுறை.	167	187
55.	Report of Police officer and completion of Investigation. புலனாய்வு முடித்ததன் பேரில் நடுவருக்கு காவல் அதிகாரி அனுப்ப வேண்டிய அறிக்கை.	173	193
56.	Police to enquire and report on suicide, etc. தற்கொலை முதலியவற்றை காவல் துறையினர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வது.	174	194
57.	Power to summon persons (Under Section 194 BNSS – by order in writing) 194 BNSS வழக்கின் விசாரணைக்கு நபர்கள் முன்னிலையாவதற்கு காவல் அலுவலர் எழுத்து மூலமான கட்டளை பிறப்பிப்பதற்கான அதிகாரம்.	175	195
58.	Inquiry by Magistrate into cause of death. மரணத்திற்கான காரணம் குறித்து நடுவர் விசாரணை செய்தல்.	176	196
59.	Ordinary Place of inquiry and trial. சாதாரணமாக பரிசீலனைக்கும், விசாரணைக்குமான இடம்.	177	197
60.	Place of inquiry or trial பரிசீலனை அல்லது வழக்கு விசாரணைக்கான இடம்.	178	198
61.	Cognizance of offences by Magistrates. குற்றங்களை நடுவர்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்.	190	210
62.	Procedure for witnesses in case of threatening. சாட்சிகள் மிரட்டப்படும்போது நடைமுறை.	195 A	216

S. No	Crime Description	Cr.P.C	BNSS
63.	Prosecution for offences against the state and for criminal conspiracy to commit such offence. அரசுக்கு விரோதமான குற்றங்களுக்காக அத்தகைய குற்றத்தை செய்வதற்கான சதிக்குற்றத்திற்காகவும் வழக்கு தொடர்தல்.	196	217
64.	Prosecution of judges and public servants நீதிபதிகள் மற்றும் பொது ஊழியர்களின் பெயரில் விசாரணை நடத்தப்பட்டு வழக்கு தொடர்தல்.	197	218
65.	Prosecution of offences under section 498A of the IPC / 85 of BNS இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 498A / பாரதிய நீதிச்சட்டம் சட்டப்பிரிவு 85 ன் கீழான குற்றங்களில் வழக்கு தொடுத்தல்	198A	220
66.	Commitment of case to court of session when offence is triable exclusively by it. குற்றமானது அமர்வு நீதிமன்றத்தால் மட்டுமே விசாரணை செய்யத்தக்கதாக இருக்கும் போது வழக்கை அந்த நீதிமன்றத்திடம் மேல் விசாரணைக்கு அனுப்ப்தல்.	209	232
67.	When accused shall be discharged. எதிரி எப்போது விடுவிக்கப்பட வேண்டும்.	239	262
68.	Power to summon material witness or examine person present. முக்கியமான சாட்சிக்கு அழைப்பாணை பிறப்பிக்க அல்லது முன்னிலையாகியுள்ளவரை விசாரிப்பதற்கான அதிகாரம்.	311	348
69.	Power of Magistrate to order person to give specimen signatures or handwriting. நபர் ஒருவரை மாதிரி கையொப்பம் அல்லது மாதிரி கையெழுத்தை கொடுக்கும்படி உத்தரவிடுவதற்கு நடுவருக்கு உள்ள அதிகாரம்.	311 A	349
70.	Power to examine the accused. எதிரியை விசாரிப்பதற்கான அதிகாரம்.	313	351
71.	Inquiry trial or judgment in absentia of proclaimed offender. பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி இல்லாத நிலையில் விசாரணை, வழக்கு விசாரணை அல்லது தீர்ப்பு	-	356
72.	Procedure where accused does not understand proceedings. எதிரி நடவடிக்கைகளை புரிந்து கொள்ளாத போது நடைமுறை.	318	357
73.	Power to proceed against other persons appearing to be guilty of offence. குற்றவாளிகளாக தோன்றுகின்ற வேறு நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம்.	319	358
74.	Withdrawal from prosecution. குற்றவழக்கை திரும்ப பெற்றுக்கொள்ளாதல்.	321	360
75.	Procedure in case of accused being person with unsound mind. எதிரி மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கும் சந்தர்ப்பத்தில் நடைமுறை.	328	367
76.	Procedure in case of Person of unsound mind tried before court. நீதிமன்றத்தின் முன் விசாரணை செய்யப்படுபவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கும் சந்தர்ப்பத்தில் நடைமுறை.	329	368
77.	Release of person of unsound mind pending investigation or trail. புலன்விசாரணை அல்லது வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் போது மனநலம் பாதிக்கப்பட்ட நபரை விடுவித்தல்.	330	369
78.	Judgement of acquittal on ground of unsoundness of mind. மனநலம் பாதிக்கப்பட்ட நபராக இருக்கும் காரணத்தினால் விடுதலை தீர்ப்பு.	334	373
79.	When bail may be taken in case of non-bailable offence. பிணையில் விடாகுற்றம் சம்மந்தமாக பிணையில் (ஜாமீன்) எடுப்பது.	437	480
80.	Maximum Period for which under trial prisoner can be detained. விசாரணைக் கைதியை தடுத்து வைக்கக்கூடிய அதிகபட்ச காலம்	437A	481
81.	When bail may be taken in case of non-bailable offence பிணையில் விடாகுற்றத்திற்காக கைது செய்யப்படுவதை அச்சத்தோடு எதிர்நோக்குகிறவரை எதிர்பார்ப்புப்பிணையில் (முன் ஜாமீன்) விடுவதற்கு உத்தரவிடுதல்.	438	482

## 2.5 SPECIFIC TIME LINE IN BNSS

வ. எண்.	Part பகுதி	Provision Highlight வழக்கின் சிறப்பம்சம்	Cr.PC		BNSS	
			Sec	Time Line	Sec	Time Line
1.	Initiation of Criminal proceedings குற்றவியல் நடவடிக்கைகளின் துவக்கம்	Procedure for recording an FIR if information relating to the commission of a cognizable offence is received by the police through electronic communication மின்னணு தகவல் தொடர்பு மூலமாக காவல் துறைக்கு கைது செய்யக்கூடிய குற்றம் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் நடைமுறை.	154 Cr.P.C	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	173(1)(ii) BNSS	FIR to be taken on record in informant signs it within 3 days மின்னணு தகவல் தொடர்பான புகாரில் புகார்தாரர் மூன்று நாட்களுக்குள் கையொப்பமிட்டதன் பேரில் காவல் அலுவலரால் பதிவுக்கு எடுத்துக் கொள்ளப்படுதல் வேண்டும்.
2.	Initiation of Criminal proceedings குற்றவியல் நடவடிக்கைகளின் துவக்கம்	Preliminary enquiry to ascertain prima facie case of commission of cognizable offence punishable between a minimum of 3 years and a maximum of 7 years 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டிக்கப்படக்கூடிய குற்ற வழக்குகளில் நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருக்கிறதா என்பதை அறிய முதற்கட்ட விசாரணை செய்தல்	154 Cr.P.C	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	173(3) BNSS	Preliminary enquiry to be conducted within 14 days 14 நாட்களுக்குள் முதற்கட்ட விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
3.	Initiation of Criminal proceedings குற்றவியல் நடவடிக்கைகளின் துவக்கம்	Police to forward daily diary reports in non-cognizable cases to the Magistrate கைது செய்தற்குரியதல்லாத குற்றம் பற்றிய தகவலின் விபரங்கள் குறித்து தினசரி நாட்குறிப்பு அறிக்கையினை நீதிமன்ற நடுவருக்கு அனுப்புதல்	155 Cr.P.C	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	174(1)(ii) BNSS	Fortnightly இரண்டு வாரத்திற்கு ஒரு முறை
4.	Arrest கைது	Arrested person to be entrusted to the police or nearest police station, where arrest has been conducted by a private person தனிப்பட்ட நபரால் கைது செய்யப்பட்ட எவரையும் காவல் அலுவலரிடமோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ ஒப்படைக்க வேண்டும்	43 Cr.P.C	Without unnecessary delay காலதாமதமின்றி	40 BNSS	Without unnecessary delay கைது செய்யப்பட்ட எவரையும் அநாவசியமான காலதாமதமின்றி அருகிலுள்ள காவல் அலுவலரிடம் ஒப்படைக்க செய்தல் வேண்டும்
5.	Investigation புலன்விசாரணை	Forward of inquest report the District Magistrate or Sub-divisional Magistrate பிரேத விசாரணை அறிக்கையை மாவட்ட நடுவர் அல்லது துணை உட்கோட்ட நடுவர் அனுப்புதல்	174(2) Cr.P.C	Shall be forthwith forwarded உடனடியாக அனுப்பப்பட வேண்டும்	194(2) BNSS	Shall be forwarded within 24 hours 24 மணி நேரத்திற்குள் உடனடியாக அனுப்பப்பட வேண்டும்.

வ. எண்.	Part பகுதி	Provision Highlight வழக்கின் சிறப்பம்சம்	Cr.PC		BNSS	
			Sec	Time Line	Sec	Time Line
6.	Investigation புலன்விசாரணை	Medical practitioner to forward the medical examination report to the Police குற்றவாளியை பரிசோதனை செய்யும் பதிவு பெற்ற மருத்துவ அலுவலர் மருத்துவ பரிசோதனை அறிக்கையை காவல் அலுவலருக்கு அனுப்புவதல்	53(4) Cr.P.C	Without any delay காலதாமதமின்றி	51(3) BNSS	Report should be sent to I/O without any delay புலன்விசாரணை அதிகாரிக்கு அறிக்கையானது காலதாமதமின்றி அனுப்ப வேண்டும்
7.	Investigation புலன்விசாரணை	Forward of medical examination report (of a victim of rape) by a medical practitioner to the investigating officer கற்ப்பழிக்கப்பட்டவரை பதிவு பெற்ற மருத்துவர் மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கையினை புலன்விசாரணை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.	164A (6) Cr.P.C	Without any delay காலதாமதமின்றி	184(6) ) BNSS	Within 7 days 7 நாட்களுக்குள்
8.	Investigation புலன்விசாரணை	Copy of search records to be forwarded to the nearest Magistrate empowered to take cognizance of the offence காவல் அலுவலர் சோதனை செய்யப்பட்ட பதிவுக்குறிப்பின் நகலை குற்றத்தை விசாரணை செய்ய அதிகாரமளிக்கப்பட்டுள்ள மிகவும் அருகிலுள்ள நீதித்துறை நடுவருக்கு அனுப்ப வேண்டும்	165(5) Cr.P.C	Sent Immediately உடனடியாக அனுப்ப வேண்டும்.	185(5) ) BNSS	Within 48 hours 48 மணி நேரத்திற்குள் உடனடியாக அனுப்ப வேண்டும்
9.	Investigation புலன்விசாரணை	Audio video recording of search and seizure procedure to be forwarded by the police officer to the District Magistrate, Sub-divisional Magistrate or Judicial Magistrate of first class காவலர் சோதனையிடும் போது கைப்பற்றப்படும் பொருள்கள் சம்பந்தமாக தயாரிக்கப்படும் பட்டியில் சாட்சிகளால் கையொப்பம் இடப்படுவது உள்ளடங்கலாக ஒலி, ஒளி மின்னணு மூலம் பதிவு செய்து, அப்பதிவை மாவட்ட நடுவர், உட்கோட்ட நடுவர் அல்லது முதல் வகுப்ப நீதித்துறை நடுவருக்கு அனுப்ப வேண்டும்	-	-	105 BNSS	Without any delay காலதாமதமின்றி

வ. எண்.	Part பகுதி	Provision Highlight வழக்கின் சிறப்பம்சம்	Cr.PC		BNSS	
			Sec	Time Line	Sec	Time Line
10.	Investigation புலன்விசாரணை	Show cause notice period for person to appear before any court/Magistrate before the attachment of property alleged to be proceeds of crime  காவல் அலுவலரின் புலன்விசாரணையில் பொருள் / சொத்து எதுவும் குற்றத்தின் பயனாக கிடைத்ததாக நம்புவதற்கு காரணம் இருக்கும்போது அந்த பொருளை ஜப்தி செய்வதற்கு விளக்கமளிக்க கேட்டு நீதிமன்றம் / நீதித்துறை நடுவர் சம்பந்தப்பட்ட நபருக்கு அறிவிப்பு அனுப்பலாம்	-	-	107 (2) BNSS	14 days சம்பந்தப்பட்ட நபர் 14 நாட்கள் காலத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும்
11.	Investigation புலன்விசாரணை	Distribution of proceeds of crime, from attached or seized property, by the District Magistrate  கைப்பற்றப்பட்ட பொருள் குற்றத்தின் மூலம் கிடைத்த வருவாய் என்று நீதிமன்றம் கண்டறிந்தால் அந்த வருமானத்தை மாவட்ட நடுவர் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பிரித்து கொடுக்க உத்தரவிட்டபின் மாவட்ட நடுவரோ, அவரது அதிகாரம் பெற்ற கீழ்நிலை அலுவலரோ பிரித்து கொடுக்க வேண்டும்	-	-	107 (7) BNSS	60 days 60 நாட்கள்
12.	Investigation புலன்விசாரணை	Information on status of investigation to victims/informant  புலன் விசாரணையின் முன்னேற்றத்தை தகவல் கொடுத்தவர் அல்லது பாதிக்கப்பட்டவருக்கு மின்னணு தகவல் தொடர்பு உள்ளிட்ட ஏதேனும் ஒன்றின் மூலம் தெரிவிக்க வேண்டும்	173 Cr.P.C	No time prescribed  நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	193 (3)(ii) BNSS	Within 90 days 90 நாட்களுக்குள்
13.	Charge sheet குற்றப்பத்திரிக்கை	Further investigation during trial (post filing of chargesheet), on grant of permission from the trial court  வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போது வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேற்கொண்டும் புலன்விசாரணை செய்யலாம்.	173 (8) Cr.P.C	No time prescribed  நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	193 (9) BNSS	Further investigation to be completed within 90 days but may be extended with the permission of the court  நீதிமன்றத்தால் நீட்டித்து அனுமதிக்கப்படும் தொண்ணூறு நாட்களுக்குள் முடித்தல் வேண்டும்.

வ. எண்.	Part பகுதி	Provision Highlight வழக்கின் சிறப்பம்சம்	Cr.PC		BNSS	
			Sec	Time Line	Sec	Time Line
14.	Commencement of proceedings before Magistrate நீதிமன்ற விசாரணை ஆரம்பம்	Magistrate to supply copies of Police report, FIR and other case documents to the accused and victim (if represented by a lawyer) எதிரி பாதிக்கப்பட்டவருக்கு மற்றும் காவலறிக்கை, முதல் தகவல் அறிக்கை மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட பிற ஆவணங்களின் நகல்களை நீதித்துறை நடுவர் அவர்கள் வழங்க வேண்டும் (ஒரு வழக்குரைஞரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருந்தால்)	207 Cr.P.C	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	230 BNSS	14 days within date of production or appearance of accused எதிரி முன்னிலையாகிய தேதியிலிருந்து 14 நாட்களுக்குள்
15.	Cognizance பிடிக்க கூடிய குற்றங்கள்	Bar to taking cognizance after lapse of limitation period for certain offences சில குற்றங்களுக்கு கால வரம்பை கடந்த பின்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்குத்தடை	468(2)(a) Cr.P.C	6 months for offences punishable with fine அபராதம் மட்டுமே விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்கு 6 மாதங்கள்	514 (2)(a) BNSS	6 months from the date of filing complaint before Magistrate or FIR for offences punishable with fine அபராதம் மட்டுமே விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்கு 6 மாதங்கள், இந்த கால வரம்பானது புகார் தாக்கல் செய்யப்பட்ட அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட தேதியாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
16.	Cognizance பிடிக்க கூடிய குற்றங்கள்	-	468 (2)(b) Cr.P.C	1 year for offences punishable not exceeding 1 year of imprisonment ஒராண்டுக்கு மேற்படாத காலத்திற்கான சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்கு 1 வருடம்	514 (2)(b) BNSS	1 year from the date of filing complaint before Magistrate or FIR for offences punishable with 1 year of imprisonment ஒராண்டு சிறைத் தண்டனைக்கு மேற்படாத குற்றங்களுக்கு 1 வருடம் இந்த கால வரம்பானது புகார் தாக்கல் செய்யப்பட்ட அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட தேதியாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

வ. எண்.	Part பகுதி	Provision Highlight வழக்கின் சிறப்பம்சம்	Cr.PC		BNSS	
			Sec	Time Line	Sec	Time Line
17.	Cognizance பிடிக்க கூடிய குற்றங்கள்	3 years for offences punishable with more than 1 and a maximum of 3 years of imprisonment ஓராண்டுக்கு மேற்பட்ட, ஆனால் மூன்றாண்டுகளுக்கு மேற்படாத காலத்திற்கான சிறை தண்டனை விதிக்கப்படாத தக்கதானால் 3 ஆண்டுகள்	468 (2)(c) Cr.P.C	-	514 (2)(c) BNSS	3 years from the date of filing complaint before Magistrate or FIR for offences punishable with more than 1 and a maximum of 3 years of imprisonment ஓராண்டுக்கு மேற்பட்ட, ஆனால் மூன்றாண்டுகளுக்கு மேற்படாத சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்கு முதல் தகவல் அறிக்கை அல்லது நடுவர் அவர்கள் முன்பு தாக்கல் செய்த நாளிலிருந்து மூன்று வருடங்கள்
18.	Cognizance பிடிக்க கூடிய குற்றங்கள்	Grant of sanction by the Government for prosecution of Judges, public servants etc. அரசாங்கத்தின் ஒப்பளிப்பு இல்லாமல் பதவியில் இருந்து நீக்கப்பட முடியாத ஒரு நீதிபதி அல்லது நடுவர் அல்லது ஒரு பொது ஊழியராக இருக்கிற அல்லது இருந்த எவராலும் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படும் குற்றங்களை விசாரணைக்கு எடுத்து கொள்ளுதல் கூடாது	197 (1) Cr.P.C	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	218 (1) BNSS	If no decision taken within 120 days sanction will be deemed to have been granted அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட தேதியில் இருந்து 120 நாட்கள் காலத்திற்குள் அரசாங்கம் முடிவு எடுக்க வேண்டும் தவறினால், அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டதாக கருதப்படும்
19.	Cognizance பிடிக்க கூடிய குற்றங்கள்	Proceedings undertaken by the Magistrate to commit cases to the Sessions court, where the offences are exclusively triable by the Sessions Court குற்றமானது அமர்வு நீதிமன்றத்தால் மட்டுமே விசாரணை செய்யக்கூடியிருக்கும் போது வழக்கை அந்த நீதிமன்றத்திடம் மேல் விசாரணைக்கு அனுப்ப வேண்டும்	209 Cr.P.C	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	232 BNSS	Committal proceedings to be completed within 90 days extendable up to 180 days for reasons in writing வழக்கு விசாரணையை எடுத்து கொண்ட தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும், நடுவர் அந்த காலத்தை 180 நாட்களுக்கு மிகாமல் நீட்டிக்கலாம் அவ்வாறு நீட்டிக்கும் காரணத்தை எழுத்தில் பதிவு செய்ய வேண்டும்

வ. எண்.	Part பகுதி	Provision Highlight வழக்கின் சிறப்பம்சம்	Cr.PC		BNSS	
			Sec	Time Line	Sec	Time Line
20.	Charge குற்றச்சாட்டு	Framing of charges by the Magistrate (for offences the Magistrate is competent to try and punish) எதிரியின் மீது நீதித்துறை நடுவர் அவர்களால் குற்றச்சாட்டை (நடுவர் வணதல் விசாரணை செய்யதக்கதுமான, தண்டிக்கதக்கதுமான குற்றச்சாட்டு)	240 (1) Cr.P.C	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	263 (1) BNSS	Within 60 days from first hearing on charge எதிரி ஆஜரான முதல் வாய்தா நாளிலிருந்து 60 நாட்கள் காலத்திற்குள் எதிரிக்கு எதிராக குற்றச்சாட்டினை எழுத்து மூலமாக வணதல் வேண்டும்.
21.	Charge குற்றச்சாட்டு	Procedure for an accused to file application for discharge (in cases triable by a Sessions Court) குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்க விண்ணப்பம் செய்வதற்கான நடைமுறை (அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் வழக்குகளில்)	227 Cr.P.C	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	250 (1) BNSS	Within 60 days from committal வழக்கு மேல் விசாரணைக்கு அனுப்பப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள்
22.	Charge குற்றச்சாட்டு	Procedure for discharge by Magistrate in case of absence of complainant on date fixed for hearing in a complaint case, for offences that are non-cognizable and compoundable முறையிட்டின் பேரில் நடவடிக்கைகள் தொடரப்பட்டிருந்து, வழக்கை விசாரிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட எந்த தேதியிலேனும் முறையிடுபவர் வராத போது, குற்றச்சாட்டு வணயப்படுவதற்கு முன்பு எந்த காலத்திலும் எதிரியை விடுவிக்கலாம்	249 Cr.P.C	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	272 BNSS	Granting 30 days opportunity to complainant to appear in court நீதிமன்றத்தில் ஆஜராக புகார்தாரருக்கு 30 நாட்கள் அவகாசம்
23.	Plea Bargaining பேரம் பேசுதல்	Procedure for application for plea bargaining by the accused, in court where trial for said offence is pending குற்றவாளி ஒருவருக்கு எதிராக எந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறதோ, அந்த நீதிமன்றத்தில் வழக்கு பேரத்திற்கான மனுவை குற்றவாளி தாக்கல் செய்யலாம்	265 B (1) Cr.P.C	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	290 (1) BNSS	Within 30 days from the date to framing of charge குற்றச்சாட்டு வணயப்பட்ட நாட்களுக்குள் 30



வ. எண்.	Part பகுதி	Provision Highlight வழக்கின் சிறப்பம்சம்	Cr.PC		BNSS	
			Sec	Time Line	Sec	Time Line
24.	Appointment of Assistant public prosecutor உதவி அரசு வழக்கறிஞர் நியமனம்	Procedure for appointment of Assistant Public Prosecutor by the District Magistrate in case of non-available of Assistant Public Prosecutor, for a particular case. The District Magistrate is bound to give notice to the State Government prior to such appointment குறிப்பிட்ட வழக்கை நடத்துவதற்காக அரசு குற்றத்துறை உதவி வழக்குரைஞர் எனும் கிடைக்காத போது, அந்த வழக்கிற்கு பொறுப்பாக வேறெவரையும் அரசு குற்றத்துறை உதவி வழக்குரைஞராக மாவட்ட நடுவர் நியமனம் செய்யலாம்.	25 (3) Cr.P.C	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	19(3) BNSS	Notice period of 14 days to the State Government before appointment of Assistant Public Prosecutor உதவி அரசு வழக்கறிஞரை நியமனத்திற்கு 14 நாட்களுக்கு முன்னதாக மாநில அரசுக்கு அறிவித்திருத்தல்
25.	Trial விசாரணை	Procedure for admission and denial of genuineness of documents by the defense and prosecution ஆவணத்தை அரசு தரப்பில் அல்லது எதிரி தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் போது, அத்தகைய ஆவணம் ஒவ்வொன்றின் விபரங்களையும் ஒரு பட்டியலில் குறிக்க வேண்டும், அரசு தரப்போ அல்லது அரசு குற்றத்துறை வழக்குரைஞரோ அத்தகைய ஆவணம் உண்மையானதா என்பதை ஒப்புக்கொள்ளுமாறோ, மறுக்குமாறோ கேட்கப்படுதல் வேண்டும்	294(1) Cr.P.C	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	330 (1) BNSS	Soon after supply of documents and no later than 30 days, unless the Court relaxes the time limit with written reasons ஆவணங்கள் வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள், எழுத்து மூல விளக்கத்துடன் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கலாம்
26.	Trial விசாரணை	Procedure for examination of the accused in custody, through electronic means, by Magistrate of Sessions Court எந்த நடுவரோ அல்லது ஒரு அமர்வு நீதிமன்றமோ எதிரி எதிரி காவலில் இருக்கும்போதோ அல்லது மின்னணு தகவல் தொடர்பு மூலம் விசாரிக்கும்போதெல்லாம் கேட்கப்படும் வினா, அவரால் தரப்படும் விடை ஒவ்வொன்றையும் நடுவரால் அல்லது அவரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலரால் முழுமையாக பதிவு செய்து எதிரியிடம் கையொப்பம் பெற வேண்டும்	281 Cr.P.C	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	316 (4) BNSS	Signature of the accused to be taken within 72 hours of such examination விசாரணைக்கு பிறகு 72 மணி நேரத்திற்குள் எதிரியிடம் கையொப்பம் பெறுதல் வேண்டும்

வ. எண்.	Part பகுதி	Provision Highlight வழக்கின் சிறப்பம்சம்	Cr.PC		BNSS	
			Sec	Time Line	Sec	Time Line
27.	Trial விசாரணை	Commencement of in absentia trial against proclaimed offenders by a court பிரகணப்படுத்தப்பட்ட குற்றவாளி இல்லாத நிலையில் வழக்கு விசாரணை தொடங்குதல்	-	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	356 (1) BNSS	90 days from the framing of charge குற்றச்சாட்டு வரையப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்கள் முடிந்திருந்தாலன்றி, நீதிமன்றம் வழக்கு விசாரணையை தொடங்க கூடாது
28.	Trial விசாரணை	Issuance of two consecutive arrest warrants by a court against proclaimed offenders, before commencing in absentia trials பிரகணப்படுத்தப்பட்ட குற்றவாளி இல்லாத நிலையில் வழக்கு விசாரணை தொடங்கும் முன் அடுத்தடுத்து இரண்டு பிடிக்கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும்	-	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	356 (2)(i) BNSS	Issuance of 2 consecutive arrest warrants within the interval of 30 days குறைந்த பட்சம் 30 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு பிடிக்கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும்
29.	Trial விசாரணை	Publication of notice to proclaimed offender to appear before court, in a newspaper பிரகணப்படுத்தப்பட்ட குற்றவாளி கடைசியாக அறியப்பட்ட முகவரி இடத்தில் சுற்றியுள்ள தேசிய செய்திதாள் அல்லது வட்டார செய்திதாளில் நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு ஆஜராக அறிவிப்பு செய்ய வேண்டும்.	-	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	356 (2)(ii) BNSS	30 days from the date of publication செய்திதாளில் அறிவிப்பு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும்.
30.	Trial விசாரணை	Procedure for custody or disposal property produced before a Court/Magistrate during investigation, inquiry or trial. The Court is bound to prepare a statement of property produced before it. விசாரணையின் போது தாக்கல் செய்யப்படும் எந்த வகை சொத்தும் / பத்திரமும் குற்ற ஒன்று செய்யப்பட்டிருப்பதாக அல்லது குற்றம் செய்வதற்கு பயன்பட்டிருப்பதாக தோன்றும் போது சொத்தில் அடங்கியுள்ள விபரங்களை பற்றிய அறிக்கையை தயார்செய்ய வேண்டும்.	451 Cr.P.C	No time prescribed நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	497 (2) BNSS	Within 14 days of production of property before the court நீதிமன்றம் அல்லது நடுவர் முன்பு ஒப்படைக்கப்பட்டதில் இருந்து 14 நாட்களுக்குள்

வ. எண்.	Part பகுதி	Provision Highlight வழக்கின் சிறப்பம்சம்	Cr.PC		BNSS	
			Sec	Time Line	Sec	Time Line
31.	Bail பிணை	Maximum period in which an accused can be placed in under trial detention before the applicability of default bail (Exclusive of cases publishable with death and life imprisonment)  மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதித்து தண்டிக்க கூடிய குற்றமல்லாத வேறு குற்றங்கள் செய்து விசாரணை கைது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போது நீதிமன்றம் பிணை பத்திரத்தின் பேரில் விடுவித்தல் வேண்டும்.	436 A Cr.P.C	½ of the sentence period	479 (1) BNSS	1/3 of the sentence period for first time offenders and ½ of the sentence period in all other cases  ஆயுள் அல்லது மரண தண்டனை தவிர முதல் முறை குற்றவாளியாக இருக்கும் போது மொத்த தண்டனை காலத்தில் முன்றில் ஒரு பங்கு காலம் சிறையில் இருக்கும் போதும் மற்ற குற்றங்களில் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள தண்டனை காலங்களில் அதிக பட்சம் பாதி அளவிற்கு மேல் சிறையில் வைத்திருக்க கூடாது.
32.	Judgment and sentence தீர்ப்பு மற்றும் தண்டனை	Pronouncement of judgment after termination of trail in any criminal court  எந்தவொரு குற்றவியல் நீதிமன்றத்திலும் விசாரணை முடிவடைந்த பிறகு தீர்ப்பை அறிவித்தல்	353 (1) Cr.P.C	Immediately after the termination of trial or at some Subsequent time  விசாரணை முடிவடைந்த உடனடியே அல்லது அடுத்த சில நேரங்களில்	392 (1) BNSS	Not later than 45 days which notice shall be given to the parties or their advocates  நோட்டீஸ் கொடுக்கப்பட்ட 45 நாட்களுக்குள்
33.	Judgment and sentence தீர்ப்பு மற்றும் தண்டனை	Judgment of acquittal or conviction by court of Sessions  அமர்வு நீதிபதி வழக்கின் தீர்ப்பினை வழங்குதல்	235 (1) Cr.P.C	No time prescribed  நேரம் பரிந்துரைக்கப்படவில்லை	258 (1) BNSS	30 days from the completion of arguments. Extendable up to 45 days from reasons in writing குறிப்பிட்ட எழுத்து மூலமான காரணங்களுக்காக 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை
34.	Judgment and sentence தீர்ப்பு மற்றும் தண்டனை	Court to upload a digital copy of the judgment  நீதிமன்ற தீர்ப்பினை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.	353 (4) Cr.P.C	Shall be immediately made available for the perusal of the parties or their advocates free of cost தீர்ப்பு பகிரப்பட்டவுடன் தரப்பினர்கள் அல்லது அவரது வழக்கறிஞர்களுக்கு கட்டணமின்றி உடனடியாக கிடைக்க பெறுதல் வேண்டும்	392 (4) BNSS	With a period of 7 days from the date of judgment for perusal of parties or their advocates  தீர்ப்பு வழங்கப்பட்ட 7 நாட்களுக்குள்

வ. எண்.	Part பகுதி	Provision Highlight வழக்கின் சிறப்பம்சம்	Cr.PC		BNSS	
			Sec	Time Line	Sec	Time Line
35.	<p>கருணை மனுக்கள்</p>	<p>Filing of mercy petition before Governor or President by person under a sentence of death</p> <p>மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர் மாநில ஆளுநர் அல்லது இந்திய ஜனாதிபதியிடம் தனது கருணை மனுவை சமர்ப்பித்தல்</p>	-	<p>No time prescribed</p> <p>நேரம் பரிந்துரைக்கப்படவில்லை</p>	472 (1) BNSS	<p>30 days from intimation by the Superintendent of Jail about (1) dismissal of appeal by Supreme Court (2) High Court confirmation and expiry of limitation for appeal of death sentence</p> <p>சிறை கண்காணிப்பாளரால் அறிவிக்கப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள்</p>
36.	<p>கருணை மனுக்கள்</p>	<p>Filing of mercy petition to the President by a person under sentence of death post the rejection of their petition by the Governor</p> <p>மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில் குடியரசு தலைவரிடம் கருணை மனு சமர்ப்பிக்கலாம்</p>	-	<p>No time prescribed</p> <p>நேரம் பரிந்துரைக்கப்படவில்லை</p>	472 (2) BNSS	<p>Petition shall made to President after 60 days from the date of rejection by Governor</p> <p>மாநில ஆளுநர் மனுவை நிராகரித்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் குடியரசு தலைவருக்கு மனு செய்தல் வேண்டும்.</p>
37.	<p>கருணை மனுக்கள்</p>	<p>Central Government to make recommendations on the mercy petition to the President</p> <p>கருணை மனுவை பெற்ற மத்திய அரசு மாநில அரசின் கருத்துக்களை கேட்டு வழக்கின் பதிவுகளுடன் விரைவாக குடியரசு தலைவருக்கு பரிந்துரைகளை வழங்க வேண்டும்.</p>	-	<p>No time prescribed</p> <p>நேரம் பரிந்துரைக்கப்படவில்லை</p>	472 (4) BNSS	<p>Within 60 days from date of receipt of comments from the State government and records from the Jail Superintendent</p> <p>மாநில அரசின் கருத்துக்கள் மற்றும் சிறை கண்காணிப்பாளரிடமிருந்து பதிவுகள் பெறப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள்.</p>
38.	<p>கருணை மனுக்கள்</p>	<p>Central Government to communicate the President's order on the mercy petition to Home Department of the State and Superintendent of the Jail</p> <p>குடியரசு தலைவரின் உத்தரவினை மாநில அரசின் உள்துறைக்கும் சிறை கண்காணிப்பாளருக்கும் தெரியப்படுத்தல் வேண்டும்</p>	-	<p>No time prescribed</p> <p>நேரம் பரிந்துரைக்கப்படவில்லை</p>	472 (6) BNSS	<p>Within 48 hours of receipt of order of the President</p> <p>கருணை மனு மீதான குடியரசு தலைவரின் உத்தரவு 48 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்பட வேண்டும்.</p>

### 3. NEW SECTIONS IN BHARATIYA SAKSHYA ADHINIYAM (BSA) – 2023 FOR THE CORRESPONDING SECTIONS OF INDIAN EVIDENCE ACT (IEA) - 1872

பழைய இந்திய சாட்சிய சட்டம் - 1872-ன் முக்கிய சட்டப் பிரிவுகளுக்கான புதிய பாரதிய சாட்சிய விதிமுறைகள் - 2023

S. No	Crime Description	IEA	BSA
1.	Evidence – including statements given electronically, including electronic or digital records ஆதாரம் - மின்னணு அல்லது டிஜிட்டல் பதிவுகள் உட்பட, மின்னணு முறையில் கொடுக்கப்பட்ட அறிக்கைகள் உட்பட	3	2(1)(e)
2.	Confession irrelevant ஒப்புதல் வாக்குமூலம் பொருத்தமற்றது.	24	22
3.	Consideration of proved confession affecting person making it and others jointly under trial for same offence நிரூபிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை பாதிக்கும் நபர் மற்றும் அதே குற்றத்திற்காக கூட்டாக விசாரணையின் கீழ் உள்ள மற்றவர்களை பாதிக்கிறது	30	24
4.	Opinion of experts நிபுணர்களின் கருத்து	45	39
5.	Facts of which Court shall take Judicial notice நீதிமன்றம் நீதித்துறை நோட்டீஸ் எடுக்கும் உண்மைகள்	57	52
6.	Primary Evidence முதன்மை ஆதாரம்	62	57
7.	Secondary Evidence இரண்டாம் நிலைச்சான்று	63	58
8.	Admissibility of Electronic Records மின்னணுப்பதிவுகளின் அனுமதி	65	63
9.	Presumption as to Gazettes in Electronic or digital record எலக்ட்ரானிக் அல்லது டிஜிட்டல் பதிவில் உள்ள கெஜட்கள் பற்றிய அனுமானம்	81A	81
10.	Court may presume existence of certain facts சில உண்மைகள் இருப்பதை நீதிமன்றம் ஊகிக்கலாம்	114	119
11.	Accomplice உடந்தை	133	138
12.	Production of document ஆவணத்தின் தயாரிப்பு	162	165
13.	Judge's power to put questions or order production கேள்விகளை எழுப்ப அல்லது உற்பத்தியை உத்தரவிட நீதிபதியின் அதிகாரம்	165	168